



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 9.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2015 ஒற்றோபர் 20, செவ்வாய்க்கிழமை, பி.ப. 1.00 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

1/'15

1.

கௌரவ பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்தின் 10 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், 2015 ஆம் ஆண்டு தொடர்பில் நிறைவேற்றப்பட்டுள்ளனவா;

(ii) அவ்வாறின்மேல், அது சம்பந்தமாக மேற்கொள்ளப்படுகின்ற வருங்கால நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

7/'15

2.

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொழும்பு 07, ஹேவா ஒழுங்கையில், 11 ஆம் இலக்க இடத்தில் அமைந்துள்ள, மருத்துவர் (செல்வி) சிவா சின்னத்தம்பிக்கு சொந்தமாக இருந்ததும் அவரது மரண சாசனம் மூலம் கொழும்பு பல்கலைக்கழக மகளிர் விடுதியொன்றிற்காக நன்கொடையாக வழங்கப்பட்டதும் அவருடைய மரணத்தை தொடர்ந்து குமாராஜ் சித்ரஞ்சன் நடராஜா என்பவரால் அனுபவிக்கப்பட்டு வந்ததுமான ஆதனம் சட்ட விரோதமான முறையில் வலுக்கட்டாயமாகவும் மோசடியாகவும் கைப்பற்றப்பட்டு அனுபவிக்கப்படுவது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் யாதென்பதையும்;

(ii) மேற்படி ஆதனம் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஒரு ஆதனமாக சுவீகரிக்கப்பட்டதா என்பதையும்;

(iii) அதற்கேற்புடையதான மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கப்பட்ட செலவுகள் யாவை என்பதையும்;

(iv) மேற்படி இல்லத்தில் மகளிர் விடுதியொன்றை ஆரம்பிக்காது ஆடம்பர உணவகமொன்று ஆரம்பிக்கப்பட்டதன் அடிப்படை யாதென்பதையும்;

(v) அது யாரால் கொண்டு நடாத்தப்படுகின்றதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(2)

(ஆ) (i) நீதிமன்ற உத்தரவின் பேரில் முத்திரையிடப்பட்டிருந்த இந்த இல்லத்தை நீதிமன்ற அனுமதியின்றி திறந்து அங்கிருந்த தளபாடங்கள் உள்ளிட்ட சகல பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டமை தொடர்பாக புலனாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;

(ii) ஆமெனில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்களா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

17/ '15

3.

கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் 2014.02.17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2014.11.06 ஆம் திகதி நிறைவு செய்யப்பட்ட வீரகெட்டிய கருத்திட்டம் என்பது யாது என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டத்திற்குரிய ஒவ்வொரு உப பணிகள் யாவை என்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு உப பணிக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(iv) காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களினுள் வீரகெட்டிய கருத்திட்டம் அடங்குகின்றதா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இதற்கு கடற்படையினர் உழைப்புப் பங்களிப்பினை வழங்கியுள்ளனரா என்பதையும்;

(ii) அதற்காக கொடுப்பனவுகள் செய்திருப்பின் அத்தொகை எவ்வளவு என்பதையும்;

(iii) இது தொடர்பாக அப்போதைய நகர அபிவிருத்தி அமைச்சினால் அல்லது காணி மீட்டல் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் நிறுவன ரீதியிலான புலனாய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(iv) ஆமெனில், அதன் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) (i) இந்தக் கருத்திட்டம் தொடர்பாக நிதிசார் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் புலனாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதன் முன்னேற்றம் யாதென்பதையும்;

(ii) இதன் மூலம் இழக்கப்பட்ட 61 மில்லியனுக்கு அதிகமான தொகையை அறவிட்டுக் கொள்வது எவ்வாறு என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

22/ ' 15

4.

கௌரவ டலஸ் அழகப்பெரும,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

- (அ) கௌரவ நிதி அமைச்சர் 2015 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்டவாறான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆற்றிய உரையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூபா 50 இலட்சம் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஏற்பாட்டுக்கு பதிலாக ரூபா 100 இலட்சம் பெற்றுக்கொடுக்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டதோடு, கௌரவ பிரதம அமைச்சரும் அதனை உறுதிப்படுத்திய போதிலும், 2015 ஆம் ஆண்டுக்கான 2015 செத்தெம்பர் 10 ஆம் திகதி வரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஏற்பாடுகள் வழங்கப்படவில்லை என்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) இதுவரை வரலாறு பூராவும் பாராளுமன்ற உறுப்பினருக்குக் கிடைத்த ரூபா 50 இலட்சம் தொகையையேனும் இந்த ஆண்டின் எஞ்சியுள்ள 04 மாத காலத்தினுள் வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (ii) இன்றேல், தொடர்ச்சியாக நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மக்கள் பிரதிநிதி ஒருவர் அனுபவித்து வந்த சிறப்புரிமையை தற்போதைய அரசாங்கம் பறித்துக் கொண்டுள்ளதாக ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

25/ ' 15

5.

கௌரவ புத்திக பத்திறண,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

- (அ) (i) 2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மக்களின் பாவனைக்காக விநியோகித்துள்ள நீரின் அளவு தனித்தனியாக எத்தனை லீட்டர் என்பதையும்;
- (ii) தற்போது குழாய் நீர் வசதியை பெற்றுக்கொள்கின்ற மொத்த பாவனையாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) மேற்படி பாவனையாளர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையின் சதவீதமாக எவ்வளவு என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) தற்போது குழாய் நீர் வசதிகளில்லாத, ஆயினும் நீர் வசதி தேவைப்படுகின்ற மக்கள் பற்றிய ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அவ்வெண்ணிக்கை யாதென்பதையும்;
- (iii) இவர்களுக்கு நீர் வழங்கத் தேவையான நீரின் லீட்டரளவு மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், அதன் அளவு எவ்வளவு என்பதையும்;
- (v) மேற்படி நீரின் அளவைப் பெற்றுக்கொள்வதற்குப் போதியளவிலான நீர் மூலங்கள் நாட்டினுள் உள்ளனவா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) (i) கடல் நீரை சுத்திகரித்து குடி நீராக மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அத்திட்டங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா ?
- (ஈ) இன்றேல், ஏன்?

78/ '15

6.

கௌரவ சந்திம கமகே,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

- (அ) வட மத்திய மாகாணம் உள்ளிட்ட இலங்கையின் ஏனைய மாகாணங்களில் சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பில் தங்கிவாழும் விவசாயிகளுக்கு, அவர்களது பூர்வீகக் காணிகளிலிருந்து வெளியேறுமாறு கோரி, காடு பேணல் திணைக்களம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆயத்தங்களைச் செய்கின்றதென்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) இதன் காரணமாக சேனைப் பயிர்ச்செய்கையாளர்களும் பாற்பண்ணை விவசாயிகளும் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றார்கள் என்பதையும்; (ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) இவ்விதம் பூர்வீக பயிர்ச்செய்கை நிலங்களை இழப்பதற்கு ஏற்புடையதான சட்டம் எத்திகதியிலிருந்து அமுலுக்கு வரும்; (ii) குறித்த வன ஒதுக்கு எல்லை நிர்ணயங்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளனவா; (iii) ஆமெனில், வன ஒதுக்குப் பிரதேசங்களின் எல்லை நிர்ணயம் விஸ்தரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வன ஒதுக்கு எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ள காணிகளின் பரப்பளவும் வெவ்வேறாக யாது; (iv) எதிர்காலத்தில் இந்த விவசாயிகள் தொடர்பில் ஏதேனும் நிவாரண வழிமுறையொன்றை பின்பற்றுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதா; (v) இதற்காக எடுக்கும் காலம் யாது; (vi) அதுவரை குறித்த விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

2/ '15

7.

கௌரவ பந்துல குணவர்தன,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

- (அ) 2015 ஆம் ஆண்டுக்காக 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டத்தின் 12 (1) ஆம் பிரிவின் (அ); (ஆ); (இ); (ஈ); மற்றும் (உ) ஆகிய உட்பிரிவுகளின் கூற்றுகளை இச்சபையில் சமர்ப்பிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

8/ '15

8.

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

- (அ) அப்போதைய நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சுக்கும் அந்த அமைச்சின் கீழ் காணப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் 2015 ஆம் ஆண்டுக்காக தினப்பதிவேடுகள் மற்றும் நாட்காட்டிகளை அச்சிடுவதற்கென ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் பணம் சேகரிக்கப்பட்டு ஓஷன் வீவ் டிவளொப்மன்ட் (பிரைவேட்) லிமிட்டெட்டிற்கு ரூபா 14,800,800/= தொகை செலுத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதென்பதை அறிவாரா?
- (ஆ) அவ்வாறு நிதி சேகரிக்கப்பட்டிருப்பின், அப் பணத்தொகை எவ்வளவு என்பதை அவர் குறிப்பிடுவாரா?

- (இ) (i) குறித்த தினப்பதிவேடுகள் மற்றும் நாட்காட்டிகளை அச்சிடுவதற்காக விலை மனுக்கள் கோரப்பட்டு நிறுவனம் ஒன்று தெரிவுசெய்யப்பட்டிருப்பின் அது எவ்வாறு இடம்பெற்றது என்பதையும்;
- (ii) கொள்வனவுக் கட்டளை கொடுக்கப்பட்ட மற்றும் அச்சிடல் நிறுவனத்தினால் அச்சிடப்பட்டு ஒப்படைக்கப்பட்ட தினப்பதிவேடுகள் மற்றும் நாட்காட்டிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (iii) அச்சிடல் நிறுவனத்திற்கு எந்த நிறுவனத்தினால் பணம் செலுத்தப்பட்டது என்பதையும்;
- (iv) அப் பணத்தொகை எவ்வளவென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

- (ஈ) (i) அமைச்சு அல்லாத வேறு நிறுவனமொன்று இதற்கு பணம் செலுத்தியிருப்பின், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- (ii) மேற்படி தினப்பதிவேடுகள் மற்றும் நாட்காட்டிகள் அச்சிடப்படல் தொடர்பாக நிதி மோசடிகள் பற்றிய புலனாய்வுப் பிரிவினால் புலனாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
- (iii) ஆமெனில், அதன் முன்னேற்றம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (உ) இன்றேல், ஏன்?

35/ '15

9.

கௌரவ புத்திக பத்திறை,— பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

- (அ) (i) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான காணியின் அளவு எத்தனை ஏக்கர்கள் என்பதையும்;
- (ii) மேற்படி காணிகள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான காணிகளை விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அதற்கான காரணம் யாதென்பதையும்;
- (iii) மேற்படி காணிகளை விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள விதம் யாதென்பதையும்;
- (iv) மேற்படி காணிகள் விற்பனை செய்யப்படுவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது பிரேரணை முன்னறிவித்தல்

1.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— பாராளுமன்ற அலுவல்கள்,— 30 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையிலுள்ள “அரைமணித்தியாலத்திற்கு” எனும் சொற்றொடருக்குப் பதிலாக “ஒருமணித்தியாலத்திற்கு” எனும் சொற்றொடரை இடுவதன் மூலம் இந் நிலையியற் கட்டளை நிகழும் கூட்டத்தொடரின் போது தொழிற்படுமாக.

2.

கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— சட்டமூலம் கொண்டு வர அனுமதி,— பின்வரும் சட்டமூலம் கொண்டு வர அனுமதி வழங்கப்படுமா :-

“கஷி புண்டா ஸ்ரீ லங்கா மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்.”

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

* 1.

நிதி அமைச்சர்,— உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானம்,— இதற்கு முன்னரான தீர்மானத்தின் மூலம் அதிகாரமளிக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக ரூபா 400,000,000,000 ஐத் தாண்டாத தொகையொன்றை இலங்கையில் இலங்கை அரசாங்கத்தின் திறைசேரி உண்டியல்களை வெளியிடுவதன் மூலம் கடனைப் பெறுவதற்கும், அதன் பொருட்டு (417 ஆவது அத்தியாயம்) உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின் கீழ் தேவையான சகல அதிகாரங்களையும் நிதி அமைச்சருக்கு வழங்குவதற்கும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 2.

உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 3.

நிதிச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 4.

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 5.

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 6.

பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 7.

பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* 8.

நிதி அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 1),— அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்டு 2014 திசெம்பர் 02 ஆந் திகதிய 1891/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 9.

நிதி அமைச்சர்,— விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 2),— அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் சனாதிபதியால் ஆக்கப்பட்டு 2014 திசெம்பர் 12 ஆந் திகதிய 1892/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமா.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 25.

நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,— 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2015 பெப்ரவரி 26 ஆந் திகதிய 1903/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 26.

நிதி அமைச்சர்,— சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (இல.1),— 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாக.

(2015 சனவரி 29 ஆந் திகதிய 1899/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 27.

நிதி அமைச்சர்,— சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (இல.2),— 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாக.

(2015 பெப்ரவரி 26ஆந் திகதிய 1903/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 28.

நிதி அமைச்சர்,— சுங்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் தீர்மானம் (இல.3),— 2015.10.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாக.

(2015 மே 05 ஆந் திகதிய 1913/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 29.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.1),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.32 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 32

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 30602 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் “புகையிரத பண்டகசாலை முற்பணம் - இலங்கை புகையிரத திணைக்களம்” என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	ரூபா. 1,700,000,000 இலிருந்து ரூபா. 2,200,000,000 வரை
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	ரூபா. 6,102,000,000 இலிருந்து ரூபா. 6,602,000,000 வரை
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	ரூபா. 850,000,000 இலிருந்து ரூபா. 1,000,000,000 வரை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி
கொழும்பு 01."

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 30.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.2),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.33 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 33

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 24702 ஆம் இலக்க செயற்பாட்டு விடயம் "பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான செலவினங்கள் முற்பணக் கணக்கு - இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு" அளிக்கப்பட்டுள்ள விடயத்துக்காக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	ரூபா. 20,000,000 இலிருந்து ரூபா. 25,000,000 வரை
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி
கொழும்பு 01.”

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 31.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.3),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல. 34 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டு வரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 34

2013ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 21302 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் “அச்சிடல், பிரசாரம் மற்றும் புத்தகங்கள் விற்பனைக்கான (வெளியீட்டு உரிமையை பகிரங்கப்படுத்தல், மொழிபெயர்ப்பு உரிமையைக் கொள்வனவு செய்தல், மொழிபெயர்ப்புக் கட்டணம் மற்றும் பணியாளர்களின் சம்பளக் கொடுப்பனவு உட்பட) முற்பணக் கணக்கு — கல்வி வெளியீட்டுத் திணைக்களம்” என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை	ரூபா. 2,900,000,000 இலிருந்து ரூபா. 2,500,000,000 வரை
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை	ரூபா. 1,500,000,000 இலிருந்து ரூபா. 2,250,000,000 வரை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க

நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி

கொழும்பு 01.”

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 32.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.4),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.35 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டு வரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 35

2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் இக் கட்டளை மூலம் அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 31002 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் “பண்டகசாலை முற்பணக் கணக்கு - அரசாங்க தொழிற்சாலை” என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	ரூபா. 120,000,000 இலிருந்து ரூபா. 170,000,000 வரை
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி
கொழும்பு 01.”

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 33.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.5),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட கட்டளை இல.36 இல் குறித்துரைக்கப்பட்ட கட்டளை அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டு வரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை இல. 36

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய நான் அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், இக் கட்டளை மூலம், அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் 31003 ஆம் இலக்க, செயற்பாட்டு விடயம் “முடிக்கப்பட்ட வேலை முற்பணக் கணக்கு - அரச தொழிற்சாலை” என்பதற்கெதிராக குறித்துரைக்கப்பட்ட எல்லைகளை மாற்றுகின்றேன்:-

விடயம்	மீளாய்வு
(i) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் II இல் குறித்துரைக்கப்பட்ட செலவின் உச்ச எல்லை	ரூபா. 260,000,000 இலிருந்து ரூபா. 450,000,000 வரை
(ii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் III இல் குறித்துரைக்கப்பட்ட பெறுகைகளின் ஆகக்குறைந்த எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(iii) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் IV இல் குறித்துரைக்கப்பட்ட பற்று மீதியின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை
(iv) அச்சட்டத்தின் மூன்றாம் அட்டவணையின் நிரல் V இல் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புக்களின் உச்ச எல்லை	மீளாய்வு செய்யப்படவில்லை.

(இக்கட்டளை 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க

நிதி அமைச்சர்.

2015.09.14 ஆந் திகதி

கொழும்பு 01.”

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 34.

ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கீழான தீர்மானம் (இல.6),— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (செத்தெம்பர் 23, 2015),— “2013ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவினால், தமக்களிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம், அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன், நிதி அமைச்சரால் செய்யப்பட்ட இச்சட்டத்தின் உப பிரிவில் உரிய முறையில் குறித்துரைக்கப்பட்ட நியமங்கள் அங்கீகரிக்கப்படுமாக எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

(இக்கட்டளைகள் 2014.12.31 ஆம் திகதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.)

அட்டவணை

2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழான கட்டளை

நிதி ஆண்டு 2014 தொடர்பில், 2013 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 8 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரினால் அதிகாரமளிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான முற்பணங்கள் சம்பந்தமான முற்பணக் கணக்குகளின் எல்லைகளின் மாற்றங்களின் அட்டவணை

குழுத்தொடர் இலக்கம். 01

2013 ஆம் ஆண்டின் இலக்கம் 36 ஐக் கொண்ட 8 வது பிரிவின் கீழ் எனக்களிக்கப்பட்ட அதிகாரங்களின்படி, ரவி கருணாநாயக்க ஆகிய நான் நிதி அமைச்சர் என்ற வகையில் அரசு அங்கீகாரத்தின் கீழ் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள உப அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசு ஊழியர்களுக்கான முற்பணக் கணக்குகளில் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடய இலக்கங்களுக்கு அமைவான சட்டத்தின் மூன்றாம் உப பிரிவின் நிரல் இலக்கம் II மற்றும் IV இல் குறிப்பிடப்பட்டுள்ள உச்ச ஒதுக்கீட்டெல்லைகளையும் இலக்கம் III இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆகக் குறைந்த எல்லைகளையும் மாற்றியமைக்கின்றேன். 14001, 18201, 10501, 22801, 20801, 27701, 30301, 26901, 27001, 27201, 24201, 28601, 10201, 25601, 25801, 28201, 28501, 11601, 28801, 30601, 27901, 27801, 27401, 27501, 21901, 17801, 12601, 11101, 18801, 21101, மற்றும் 19001.

தொ. இல.	அமைச்சு / திணைக்களம்	விடய இல.	II அரசாங்கத்தின் செயற்பாடுகளின் செலவினத்தின் உச்ச எல்லைகள்		III அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பெறுகைகளின் ஆகக் குறைந்த எல்லைகள்		IV அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பற்று மீதிகளின் உச்ச எல்லைகள்		கட்டளை இல.
			ரூபா இருந்து	ரூபா வரை	ரூபா இருந்து	ரூபா வரை	ரூபா இருந்து	ரூபா வரை	
1.	கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சர்	14001	7,000,000	10,000,000	3,700,000	4,000,000	-	-	1
2.	வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சர்	18201	5,000,000	8,000,000	1,100,000	4,100,000	-	-	2
3.	பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்	10501	140,000,000	170,000,000	60,000,000	90,000,000	-	-	3
4.	நீதி மன்றங்களின் நிருவாகம்	22801	260,420,000	290,420,000	170,000,000	175,000,000	850,000,000	1,100,000,000	4
5.	தேசிய நூதனசாலைகள் திணைக்களம்	20801	9,000,000	12,000,000	-	-	-	-	5

6.	மாவட்டச் செயலகம், மொனராகலை	27701	-	-	25,000,000	24,000,000	-	-	6
7.	புடவைக் கைத்தொழில் திணைக்களம்	30301	-	-	3,000,000	2,900,000	-	-	7
8.	மாவட்டச் செயலகம்/ கச்சேரி, மட்டக்களப்பு	26901	-	-	23,000,000	18,000,000	90,000,000	100,000,000	8
9.	மாவட்டச் செயலகம்/ கச்சேரி, அம்பாறை	27001	-	-	35,000,000	30,000,000	-	-	9
10.	மாவட்டச் செயலகம், குருணாகல்	27201	-	-	75,000,000	65,000,000	-	-	10
11.	முகாமைத்துவ சேவைகள் திணைக்களம்	24201	-	-	2,000,000	1,700,000	-	-	11
12.	காணி ஆணையாளர் நாயகம்	28601	-	-	12,000,000	11,500,000	-	-	12
13.	நிதி, திட்டமிடல் அமைச்சர்	10201	15,000,000	12,000,000	9,500,000	8,500,000	-	-	13
14.	மாவட்டச் செயலகம், கம்பஹா	25601	-	-	56,000,000	53,000,000	-	-	14
15.	மாவட்டச் செயலகம், கண்டி	25801	-	-	51,000,000	46,000,000	-	-	15
16.	நீர்ப்பாசனத் திணைக்களம்	28201	-	-	100,000,000	97,000,000	-	-	16
17.	கமத்தொழில் திணைக்களம்	28501	-	-	150,000,000	120,000,000	-	-	17
18.	கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சர்	11601	6,000,000	7,500,000	-	-	-	-	18
19.	நில அளவையாளர் திணைக்களம்	28801	-	-	100,000,000	86,000,000	-	-	19
20.	இலங்கை புகைமிரத்த திணைக்களம்	30601	-	-	385,000,000	290,000,000	-	-	20
21.	மாவட்டச் செயலகம், கேகாலை	27901	-	-	30,000,000	26,000,000	-	-	21

22. மாவட்டச் செயலகம், இரத்தினபுரி	27801	-	-	38,000,000	32,000,000	-	-	22
23. மாவட்டச் செயலகம், அநுராதபுரம்	27401	-	-	40,000,000	35,000,000	-	-	23
24. மாவட்டச் செயலகம், பொலன்னறுவை	27501	-	-	18,000,000	15,000,000	-	-	24
25. விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம்	21901	8,000,000	8,011,000	-	-	-	-	25
26. தெங்கு அபிவிருத்தி, மக்கள் தொடர்பு அபிவிருத்தி அமைச்சர்	17801	4,000,000	5,000,000	-	-	-	-	26
27. கல்வி அமைச்சர்	12601	-	-	680,000,000	675,000,000	-	-	27
28. சுகாதார அமைச்சர்	11101	-	-	710,000,000	653,000,000	-	-	28
29. தாவரவியல் பூங்கா மற்றும் பொதுப் பொழுதுபோக்கு அலுவல்கள் அமைச்சர்	18801	2,000,000	2,060,110	-	-	-	-	29
30. அரசாங்க அச்சாளர் திணைக்கம்	21101	-	-	45,000,000	44,000,000	-	-	30
31. சட்டமும் ஒழுங்கும் அமைச்சர்	19001	-	-	83,000,000	60,000,000	-	-	31
மொத்தம்		456,420,000	524,991,110	2,905,300,000	2,666,700,000	940,000,000	1,200,000,000	

(18)

ஒப்பம்: ரவி கருணாநாயக்க
நிதி அமைச்சர்.

2015.09.14
கொழும்பு - 01."

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 35.

நிதி அமைச்சர்,— உண்ணாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழான தீர்மானம்,— இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் மீது வரிகொடாது தட்டிக்கழிப்பதைத் தடுப்பதற்குமாக, 2014 ஏப்பிரல் 03 ஆம் திகதி இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கத்திற்கும் சிங்கப்பூர் குடியரசின் அரசாங்கத்திற்கும் இடையே செய்து கொள்ளப்பட்டதும், 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒப்பந்தமானது 2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 97(1)(அ) பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 36.

நிதி அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்,— காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 28(அ) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 16(இ) ஆம் பிரிவின் கீழ் மதுவரி உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு 2015 பெப்புவரி மாதம் 13 ஆம் திகதிய 1901/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

(973 ஆம் இலக்க மதுவரி அறிவித்தல்)

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 37.

நிதி அமைச்சர்,— இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்களினால் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவு என்பவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2015 பெப்புவரி 26 ஆம் திகதிய 1903/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 38.

நிதி அமைச்சர்,— முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,— அரசியலமைப்பின் 44(2) ஆம் உறுப்புவரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2006 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, முத்திரைக் கட்டண (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான முத்திரைக் கட்டணம் தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2014 செப்டெம்பர் 30 ஆம் திகதிய, 1882/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2015.09.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.